

RAVI KUMAR DISTILLERIES LIMITED

Regd. Office: C-9, C-10, Industrial Estate, 2nd Main Road, Thattanchavady, Puducherry-605009.

Phone: 0413-2244007, 2248888, 2248887.

E-mail: cs@ravikumardistilleries.com, Website: www.ravikumardistilleries.com CIN No.L51909PY1993PLC008493. GSTIN/UIN: 34AABCR4195D1ZJ.

RKDL/2023-24 Date: 19.08.2023

То	То
Secretary	Secretary
Listing Department	Listing Department,
BSE Limited	National Stock Exchange of India Limited
Department of Corporate Services	Exchange Plaza, Bandra Kurla Complex,
Phiroze Jeejeebhoy Dalal Street,	Mumbai – 400050.
Mumbai – 400001.	
Scrip Code: 533294	Scrip Code: RKDL
_	_

Dear Sir,

SUB: NEWSPAPER CUTTING OF UN-AUDITED FINANCIAL RESULTS APPROVED IN A BOARD MEETING DATED 12.08.2023

With reference to un-audited financial results for the quarter ended 30th June 2023 uploaded on the website of stock exchange(s) and on website of the company and published in English and Tamil Newspaper, please find attached herewith newspaper cutting of un-audited financial results for the quarter ended 30th June 2023.

Kindly take the same in your records.

Thanking you,

For RAVI KUMAR DISTILLERIES LIMITED

V Raj Digitally signed by V Raj Kumar Date:
Kumar 2023.08.19
17:10:59 +05'30'

V RAJKUMAR

Company Secretary & Compliance officer

Encl: As above

CIN:U45100 MH2012PTC226393
Registered office address: Unit No. 1611-12, 16th Floor, C Wing, G Block One BKC, Bandra Kurla Complex, Bandra (East), Mumbai, 400051

EXTRACT OF UN-AUDITED FINANCIAL RESULTS FOR THE QUARTER ENDED JUNE 30, 2023

Particulars	30 June 2023 (Unaudited)	31 March 2023 (Audited)	30 June 2022 (Unaudited)	31 March 2023 (Audited) Year ended
Total income from operations	618.37	556.93	544.55	2,247.59
Net Profit / (Loss) for the period	(125.27)	(167.54)	(119.66)	(546.46
(before Tax, Exceptional and/or Extraordinary items)				
Net Profit / (Loss) for the period before tax	(125.27)	(167.54)	(119.66)	(546.46
(after Exceptional and/or Extraordinary items)				
Net Profit / (Loss) for the period after tax	186.16	(173.49)	(126.37)	(534.77
(after Exceptional and/or Extraordinary items)				
Total Comprehensive Income for the period	186.16	(173.96)	(126.84)	(536.64
[Comprising Profit/ (Loss) for the period (after tax) and				
Other Comprehensive Income (after tax)]				
Paid Up Equity Share Capital	3454.458	3,454.46	3,454.46	3,454.46
Reserves (excluding Revaluation Reserve)				476.04
Net worth				3,930.50
Paid up Debt Capital/ Outstanding Debt	14,999.66	14,710.27	13,887.60	14,710.27
Debt Equity Ratio	3.63	3.74	3.21	3.74
Earnings Per Share (of Rs. 10/- each)				
(for continuing and discontinued operations) -				
Basic:	0.54	(0.50)	(0.37)	(1.55
Diluted:	0.54	(0.50)	(0.37)	(1.55
Capital Redemption Reserve	-	-	-	
Debenture Redemption Reserve	-	-	-	
Debt Service Coverage Ratio	0.88	0.79	0.77	0.10
Interest Service Coverage Ratio	0.89	0.80	0.93	0.88

- The above is an extract of the detailed format of quarterly financial results filed with the Stock Exchange under Regulation 52 of the SEBI (Listing and Other Disclosure Requirements) Regulations, 2015. The full format of the quarterly financial results are available on the website of BSE Limited at www.bseindia.com and on website of the Company at
- The above un-audited financial results for the quarter ended 30 June 2023 ("the Statements") which are published in accordance with Regulation 52 of Securities and Exchange Board of India (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, have been reviewed and approved by the Board of Directors of Salsette Developers Private Limited (the ompany') in their meeting held on 12 August 2023.
- Pursuant to Rule 18(7) of the Companies (Share Capital and Debentures) Rules, 2014 read with the Companies (Share Capital and Debentures) Amendment Rules, 2019, Company is required to create Debenture Redemption Reserve (DRR) in cases where Company has profits during the period. However, during the quarter ended 30 June 2023, Company is not required to created DRR on account of losses. These results have been prepared in accordance with the Companies (Indian Accounting Standards) Rules, 2015 (Ind AS) prescribed under section 133 of the Companies Act 2013 and other recognised accounting policies and principles to the
- The Financial Results of the Company are presented in INR and all values are rounded to the nearest millions, except when

For and on behalf of Board of Directors Salsette Developers Private Limited

R K Ishwaran Iye

Place: Mumbai Date: August 12, 2023

MAWANA SUGARS LIMITED

CIN: L74100DL1961PLC003413

Registered Office: 5th Floor, Kirti Mahal, 19 Rajendra Place, New Delhi-110 125

Statement of Standalone and Consolidated unaudited financial results for the quarter ended June 30, 2023

Tel.: 91-11-25739103, Fax: 91-11-25743659, Email: corporate@mawanasugars.com, Website: www.mawanasugars.com



	(Rs. in crore except earning per share)								
	Standalone				Consolidated				
S.			Quarter Ended		Year Ended	d Quarter Ended		Year Ended	
No.	Particulars	Unaudited	Audited	Unaudited	Audited	Unaudited	Audited	Unaudited	Audited
		June 30, 2023	March 31, 2023	June 30, 2022	March 31, 2023	June 30, 2023	March 31, 2023	June 30, 2022	March 31, 2023
1	Total Income from Operations	327.01	351.48	308.96	1,485.56	326.69	351.15	308.95	1,484.77
2	Profit/(loss) for the period/year (before tax and exceptional items)	(19.23)	67.97	(13.24)	20.96	(20.44)	66.64	(14.27)	16.52
3	Profit/(loss) for the period/year before tax(after exceptional items)	(19.23)	67.31	(14.20)	19.34	(20.44)	66.13	(15.19)	15.23
4	Profit/(loss) for the period/year after tax (after exceptional items)	(14.41)	53.32	(10.90)	17.24	(15.62)	52.14	(11.89)	13.13
5	Total Comprehensive Income for the period/year{Comprising profit for the period/	(14.41)	51.96	(10.90)	15.88	(15.62)	50.78	(11.89)	11.77
	year and Other Comprehensive Income for the period/year (after tax)}								
6	Equity Share Capital	39.12	39.12	39.12	39.12	39.12	39.12	39.12	39.12
7	Other Equity as per balance sheet				378.40				345.19
8	Earnings Per Share (of Rs.10/- each)								
	a) Basic/Diluted	(3.68)	13.63	(2.79)	4.41	(3.99)	13.33	(3.04)	3.36

Place: New Delhi

Date : August 12, 2023

- 1 The auditors have conducted a limited review of the standalone and consolidated financial results for the quarter ended June 30, 2023. These unaudited financial results have been recommended by the Audit Committee at its meeting held on August 12, 2023 and approved by the Board of Directors at its meeting held on August 12, 2023
- 2 The above is the extract of the detailed format of financial results for the quarter ended June 30, 2023, filed with the Stock Exchange under Regulation 33 of SEBI (Listing and Other Disclosure Requirements) Regulations, 2015 as amended. The full format of unaudited financial results for the quarter ended June 30, 2023 are available on the stock exchange websites. (www.nseindia.com, www.bseindia.com) and on the Company's website.
- 3 The results have been prepared in accordance with the Indian Accounting Standards ("IndAS") as prescribed under Section 133 of the Companies Act, 2013 read with relevant rules issued thereunder

For Mawana Sugars Limited **Dharam Pal Sharma**

(Whole Time Director) DIN No. 07259344

Public Announcement cum Corrigendum to Detailed Public Statement (DPS) For the attention of the Equity Shareholders of



Regd Office: Unichem Bhavan, Prabhat Estate, Off S.V. Road, Jogeshwari West, Mumbai – 400102. Tel: 022-66888333; e-mail: shares@unichemlabs.com; website: www.unichemlabs.com

This Public Announcement cum Corrigendum to the DPS is being issued by **Arihant Capital Markets Limited** ("Manager to the Offer") or behalf of loca Laboratories Limited ("**Acquirer**") in respect of the Open Offer to the Equity Shareholders of **Unichem Laboratories Limite** ("Target Company") pursuant to and in compliance with Regulation 3(1) and 4 of the Securities and Exchange Board of India (Substantia Acquisition of Shares and Takeovers) Regulations, 2011 and amendments thereto ("SEBI SAST Regulations"). This Corrigendum should be read in conjunction with the DPS published on May 2, 2023 in publications (a) Business Standard, all India English and Hindi editions; an (b) Mumbai Lakshadeep, Mumbai Marathi edition.

The terms used in this Corrigendum to the DPS have the same meaning assigned to them in the DPS issued earlier, unless otherwise specified

NEVISION IN THE SCHEDU	LE OF ACTIVITIES
	Activity
Public Announcement Date	

NEVISIONIN THE SCHEDULE OF ACTIVITIES						
Activity	Original Schedule #	Revised Schedule				
Public Announcement Date	Monday, April 24, 2023	Monday, April 24, 2023				
Detailed Public Statement Date	Tuesday, May 2, 2023	Tuesday, May 2, 2023				
Filing of draft Letter of Offer with SEBI	Wednesday, May 10, 2023	Wednesday, May 10, 2023				
Last date for competing offer	Wednesday, May 24, 2023	Wednesday, May 24, 2023				
Last date for receipt of comments from SEBI on the draft Letter of Offer (in the event SEBI has not sought clarification or additional information from the Managers to the Open Offer)	Wednesday, May 31, 2023	Tuesday, August 8, 2023*				
Identified Date (Identified date is only for the purpose of determining the shareholders to whom the LOF shall be sent)	Friday, June 2, 2023	Thursday, August 10, 2023				
Date by which LOF will be despatched to the shareholders	Friday, June 9, 2023	Monday, August 21, 2023				
Last date by which a committee of independent directors of the Target Company is required to publish its recommendation to the shareholders of the Target Company for this Open Offer	Wednesday, June 14, 2023	Thursday, August 24, 2023				
Date of publication of Open Offer opening public announcement, in the Newspapers in which the Detailed Public Statement has been published	Thursday, June 15, 2023	Friday, August 25, 2023				
Date of commencement of Tendering Period (open date)	Friday, June 16, 2023	Monday, August 28, 2023				
Date of expiry of Tendering Period (closure date)	Friday, June 30, 2023	Friday, September 8, 2023				
Last date for communicating Rejection/acceptance and payment of consideration for accepted equity shares or equity share certificate/return of unaccepted share certificates/credit of unaccepted shares to Demat Account	Friday, July 14, 2023	Monday, September 25, 2023				
*Actual date of receipt of SEBI comments						

The original timelines were indicative (prepared on the basis of timelines provided under the SEBI SAST Regulations) and were subject to receipt of relevant approvals from various statutory/ regulatory authorities

Reference to the various dates as mentioned in the Public Announcement, DPS should be read as per revised activity schedule mentioned above. Except for the revision in the schedule of activities, all other terms and conditions remain unchanged.

Acquisition of shareholding in the Target Company by the Acquirer

On April 24, 2023, a Share Purchase Agreement (SPA) has been entered into by and amongst the Seller, the Acquirer and the Target Company, pursuant to which the Seller has agreed to sell to the Acquirer and the Acquirer has agreed to acquire from the Seller 2,35,01,440 Equity Shares of the Target Company representing 33.38% of the Equity Share Capital, completion of which is subject to the satisfaction of certain conditions precedent (including, but not limited to, receipt of the Required Statutory Approvals) under the Share Purchase Agreement. The sale of such Equity Shares under the SPA was proposed to be executed at a price of Rs. 440/- (Rupees Four Hundred Forty only) per Equity Share. The SPA also sets forth the terms and conditions agreed to between the Acquirer and the Seller and their respective rights and obligations. The SPA further provides that, in case the Transaction is being undertaken on-market as a block deal, then the per Sale Share consideration can be equal to or lower (but not be higher) than Rs. 440 per equity share, provided that the consideration so determined by the Seller shall be in compliance with the Block Deal Bules

Accordingly, in terms of the said provisions in the SPA and in compliance with Regulation 22(2) of the SEBI SAST Regulations, the Acquirer has acquired 2,35,01,440 Equity Shares of the Target Company through block deal on the NSE at a price of Rs. 402.25 per Equity Share from the Seller on August 2, 2023

Changes in the Board of Directors of the Target Company

- (a) Dr. Prakash Amrut Mody has stepped down from the role of Managing Director and is re-designated as a Non-Executive, Non-Independent Director, Chairman of the Target Company with effect from the close of the business hours on August 9, 2023 subject to the approval of the shareholders at the ensuing annual general meeting of the Target Company. (b) Mr. Dilip Kunkolienkar (Director Technical), due to his pre-occupation, has resigned with effect from the close of business hours on August
- (c) Mr. Pranay Godha, Managing Director of the Acquirer, has been appointed as additional non-executive, non-independent director of the
- Target Company w.e.f. August 10, 2023 (subject to the approval of the shareholders of the Target Company)
- (d) Mr. Pabitrakumar K Bhattacharyya, President Operations (API) of the Acquirer, has been appointed as additional director designated as the Managing Director of the Target Company w.e.f. August 10, 2023 (subject to the approval of the shareholders of the Target Company).

Interest of the Acquirer in the Target Company

Save for the directorships held in the Target Company by Mr. Pranay Godha (Managing Director and key managerial personnel of the Acquirer) and Mr. Prabitrakumar K Bhattacharyya (President Operations (API) of the Acquirer) and acquisition of 2,35,01,440 Equity Shares (constituting 33.38% of the paid-up capital of the Target Company) under the SPA by the Acquirer through block deal on NSE on August 2, 2023 from the Seller i.e. Dr. Prakash Amrut Mody, as on date the Acquirer does not have any other interest in the Target Company.

The Acquirer accepts full responsibility for the information contained in this Public Announcement cum Corrigendum / advertisement and also for the fulfillment of their obligations laid down in the SEBI SAST Regulations. A copy of this Public Announcement cum Corrigendum / advertisement will be available at SEBI website at http://www.sebi.gov.in

Issued by Manager to the Offer on behalf of the Acquirer

MANAGER TO THE OFFER REGISTRAR TO THE OFFER

ArihantCapital Arihant Capital Markets Limited

Merchant Banking Division SEBI REGN NO.: INM 000011070 Validity: Permanent Chakala, Andheri (E), Mumbai – 400 093 Tel: 022-42254800; Fax: 022-42254880 Email: mbd@arihantcapital.com

#1011, Solitaire Corporate Park, Guru Hargovindji Road,

Website: www.arihantcapital.com Contact Persons: Mr. Amol Kshirsagar / Mr. Satish Kumar P

LINK Intime Link Intime India Private Limited

C 101, 1st floor, 247 Park, L.B.S. Marg, Vikhroli (West), Mumbai - 400083, Maharashtra, India. Tel: +91-8108114949:


Fax: +91-22-49186195 Email: unichemlabs.offer@linkintime.co.in Website: www.linkintime.co.in Contact Person: Mr. Sumeet Deshpande SEBI Registration Number: INR000004058

Place: Mumbai

Date: August 14, 2023

DJ MEDIAPRINT & LOGISTICS LIMITED

CIN- L60232MH2009PLC190567 Registered Office Address : 24, 1* Floor, Palkhiwala House, Tara Manzil, 1st Dhobi Talao Lane, Marine Lines, Mumbai-400 002. Tel: 022-22002139 /40 / 49; Email: cs@djcorp.in; Website: www.djcorp.in STATEMENT OF THE UNAUDITED RESULTS FOR THE QUARTER ENDED 30th JUNE 2023



Date: 12th August 2023

- The un-audited results for the quarter ended on June 30, 2023 were reviewed by the audit committee and approved by the Board of Directors in its meeting held on 12th August 2023.
- Figures of previous year/ period have been regrouped/ recast wherever necessary, in order to make them comparable The above is an extract of the detailed format of unaudited financial results for quarter ended 30th June, 2023 filed with the Stock
- Exchanges under Regulation 33 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015. The full format of unaudited financial results for quarter ended 30th June, 2023 are available on the website of stock exchanges www.bseindia.com/ www.nseindia.com and on the company's website www.djcorp.in

For and on behalf of the Board of Director

Dinesh Kotian Managing Directo DIN: 01919855

CONTAINERWAY INTERNATIONAL LIMITED CIN: L60210WB1985PLC038478 ed Office: 6th Floor, Room No 608 , Saltee Plaza Cabin No M-11, Near ILS Hospital, Kolkata Mall Road Kolkata W.B.-700080 IN Ph. No:- 011-26039925, E-mail Id: containerwayinternational@gmail.com, Website:www.containerway.co.in

S	Statement of Un-Audited Financial Results for the quarter ended		0, 2023	Figures in Rs Lakhs		
Sr. No.	Particulars	Quarter ended 30.06.2023	Quarter ended 31.03.2023	Quarter ended 30.06.2022	Financial Year ended 31.03.2023	
		Un-Audited	Audited	Un-Audited	Audited	
	Revenue From Operations	0.00	0.00	0.00	0.00	
11	Other Operating Income	0.00	0.00	0.00	0.00	
Ш	Total Income (I+II)	0.00	0.00	0.00	0.00	
I۷	EXPENSES					
а	Cost of materials consumed	0.00	0.00	0.00	0.00	
b	Purchases of Stock-in-Trade	0.00	0.00	0.00	0.00	
С	Changes in inventories of finished goods, Stock-in-Trade and Work-in-progress	0.00	0.00	0.00	0.00	
d	Employee benefits expense	0.54	0.54	0.54	2.16	
е	Finance costs	0.00	0.00	0.00	0.00	
f	Depreciation and amortization expense	0.00	0.00	0.00	0.00	
g	Other expenses	0.69	1.39	0.41	8.70	
	Total expenses (IV)	1.23	1.93	0.95	10.86	
٧	Profit/(loss) before exceptional items and tax (I-IV)	-1.23	-1.93	-0.95	-10.8	
VI	Exceptional Items	0.00	0.00	0.00	0.0	
VII	Profit/(loss) before tax (V-VI)	-1.23	-1.93	-0.95	-10.8	
VIII	Tax expense:					
	(1) Current tax	0.00	0.00	0.00	0.00	
	(2) Deferred tax	0.00	0.00	0.00	0.00	
ΙX	Profit (Loss) for the period from continuing operations (VII-VIII)	-1.23	-1.93	-0.95	-10.86	
Х	Profit/(loss) from discontinued operations	0.00	0.00	0.00	0.00	
ΧI	Tax expense of discontinued operations	0.00	0.00	0.00	0.00	
XII	Profit/(loss) from Discontinued operations (after tax) (X-XI)	0.00	0.00	0.00	0.00	
XIII	Profit/(loss) for the period (IX+XII)	-1.23	-1.93	-0.95	-10.86	
XIV	Other Comprehensive Income	0.00	0.00	0.00	0.00	
χV	Total Comprehensive Income for the period (XIII+XIV) (Comprising Profit (Loss) and Other Comprehensive Income for the period)	-1.23	-1.93	-0.95	-10.86	
XVI	Earnings per equity share (for continuing operation):					
	(1) Basic	-0.02	-0.03	-0.03	-0.1	
	(2) Diluted	-0.02	-0.03	-0.03	-0.17	
XVII	Earnings per equity share (for discontinued operation):					
	(1) Basic	N.A.	N.A.	N.A.	N.A	
	(2) Diluted	N.A.	N.A.	N.A.	N.A	
XVIII	Earnings per equity share(for discontinued & continuing operations):					
	(1) Basic	-0.02	-0.03	-0.03	-0.17	
	(2) Diluted	-0.02	-0.03	-0.03	-0.17	

ate: August 11, 2023

Place: New Delhi

- The above-mentioned figures are in accordance with Ind-AS.
- Segment reporting as per IndAS 108 is not applicable on the Company
- The Company does not have any exceptional or extraordinary items to report for the above period
- The above Un- audited financial results for the quarter ended on 30.06.2023 were reviewed by the Audit Committee and approved by the Board of Directors at their respective meetings held on August 11, 2023. The Limited Review as required under Regulation 33 of the SEBI (Listing Obligations and Disclosure Regulariements) Regulations, 2015 ha
- en done by the Auditors of the Company and the Limited Review Report is being submitted to the concerned Stock Exchange(Previous year period figures have been rearranged, regrouped wherever necessary to make them comparable with current period figures.
- The results will be available on the Company's website www.containerway.co.in and on the stock exchange website of BSE Limited i www.bseindia.com & CSE i.e. www.cse-india.com





RAVI KUMAR DISTILLERIES LIMITED

CIN:L51909PY1993PLC008493 Regd. Office: C-9, C-10 Industral Estate, 2nd Main Road, Thattanchavady, Puducherry - 605 009. Ph. 2013-2244007, 2248888, 2248887, E-mail: cs@ravikumardistilleries.com Web site : www.ravikumardistilleries.com

Extract of Unaudited Financial Results for the Quarter ended 30th June, 2023

١,,		(Year Ended				
SI. No.	Particulars			30.06.2022			
NO.		(Unaudited)	(Audited)	(Unaudited)	(Audited)		
1	Net Sales / Income from Operations	1780.80	1785.86	2,148.18	7,621.95		
2	Net profit/Loss for the period (before tax, Exeptional and /or Extraordinary Items*)	(46.69)	(125.67)	39.39	(125.14		
3	Net profit/Loss for the period (before tax after Exeptional and /or Extraordinary Items*)	(46.69)	(228.54)	39.39	(228.01		
4	Net profit after tax, Exceptional and Extraordinary Items	(46.69)	(218.29)	39.39	(217.76		
5	Total Comprehensive Income After Tax	(46.69)	(218.29)	39.39	(217.76		
6	Equity Share Capital	2,400.00	2,400.00	2,400.00	2,400.00		
7	"Reserves (excluding Revaluation Reserve) as shown in the Audited Balance Sheet of the previous year"	N.A	N.A	N.A	1,963.39		
8	EPS(for continuing and discontinued operations)						
l	Basic	(0.19)	(0.91)	0.16	(0.91		
l	Diluted	(0.19)	(0.91)	0.16	(0.91		

Notes: 1. The above is an Extract of the detailed format of quarterly results filed with the stock xchanges under Regulation 33 of the Securities and Exchange Board of India (listing obligations and isclosure requirements) Regulations, 2015. The full format of the Unaudited Financial Results for ne guarter ended 30.06.2023 are available on the websites of the Stock Exchange(s) and the npany's website at www.ravikumardistilleries.com On behalf of the Board of Directors For Ravi Kumar Distilleries Limited *Exceptional items adjusted in the Statement of rofit and Loss is in accordance with Ind-AS Rules. Place : Puducherry Date : 12.08.2023



आरईसी लिमिटेड | REC Limited

(भारत सरकार का महारत्न उद्यम) (A Maharatna Government of India Enterprise) Regd. Office: Core-4, SCOPE Complex, 7 Lodhi Road, New Delhi-110003 Corporate Office: REC World Headquarters, Plot No. I-4 Near IFFCO Chowk Metro Station, Sector-29, Gurugram-122001 (Haryana) Tel.: +91-124-4441300 | Website: www.recindia.nic.in

DIN: 01960087

Information about convening of 54th AGM through VC/OAVM

Notice is hereby given that the 54th Annual General Meeting (AGM) of REC Limited will be held through video conferencing (VC)/other audio visua means (OAVM) on Wednesday, September 6, 2023 at 11:00 A.M. IST, without physical presence of members at a common venue, in compliance with the provisions of the Companies Act, 2013 and the Rules made thereunder read with General Circular dated December 28, 2022 and other applicable circulars issued by the Ministry of Corporate Affairs (MCA) and Circular dated January 5, 2023 & other relevant circulars issued by SEBI.

- Members may note that in compliance with the above circulars, the Notice of 54th AGM and Annual Report for the financial year 2022-23 will be sent only by e-mail, to those shareholders whose e-mail addresses are registered with the Company or respective Depository Participant (DP). The said documents will be made available on the website of the Company i.e. www.recindia.nic.in and website of stock exchanges i.e. www.bseindia.com and www.nseindia.com.
- The e-voting period would begin on Sunday, September 3, 2023 (from 9:00 a.m.) and end on Tuesday, September 5, 2023 (upto 5:00 p.m.). The detailed instructions for attending the AGM, remote e-voting for shareholders holding shares in dematerialized mode, physical mode and for those shareholders whose e-mail IDs are not registered, will be provided in the Notice of AGM. Shareholders will have an opportunity to join and participate in the 54th AGM through VC/OAVM facility only and cast their vote on the items of business as set forth in the Notice of the AGM through remote e-voting prior to the AGM and through electronic voting system during the AGM.
- Shareholders holding shares in physical mode and who have not registered/updated their e-mail IDs, mobile numbers or bank details, NACH Facility (Direct credit of dividend amount in the bank account) are requested to update the same by sending an e-mail at virenders@alankit.com with copy marked to complianceofficer@recl.in, along with a signed request letter mentioning folio no., name of shareholder(s), address, bank details and requisite documents including scanned copy of share certificate (front & back), self- attested scanned copy of PAN card, cancelled cheque, address proof (aadhar card/driving license/passport) etc. Further, Shareholders holding shares in dematerialized mode, are requested to register their e-mail addresses, mobile numbers and bank details (for receiving electronic payments of dividends, as & when declared by the Company), with their respective DP. Further, pursuant to SEBI Circular dated March 16, 2023, the Company has sent intimations to the shareholders, who are holding shares in physical form to furnish/update PAN, email address, mobile number, bank account and nomination details. A copy of intimation, prescribed Forms for submission of requisite information and said SEBI Circular are available on the website of the Company at "www.recindia.nic.in/forms".
- The final dividend for the FY 2022-23, if any, will be paid through electronic mode to those members whose updated bank account details are available. For members whose bank account details are not updated, dividend warrants / demand drafts will be sent to their registered address. To avoid delay in receiving dividend, members are requested to register/update their bank account details at the earliest.

For REC Limited (J.S. Amitabh)

Place: Gurugram **Executive Director & Company Secretary** Date: August 13, 2023

四番西部5@街了前 கலைஞர் காப்பீடு திட்டத்தில் பணிபுரிபவர்களை

பணி நிரந்தரம் செய்ய வேண்டும்

தமிழக அரசுக்கு கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் வேண்டுகோள்

திருச்சி, ஆக. 14– காப்பீடு திட்டத்தில் பணிபுரிபவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு முத்தரசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

திருச்சி அரசு பொது மருத்துவமனை அருகே உள்ள தனியார் ஹோட்டலில் காப்பீடு திட்ட மருத்துவ பணியாளர்கள் நல சங்கம் சார்பாக பாதுகாப்பு மாநாடு

கட்சியின் மாநில செய்தியாளர்களிடம் முத்தரசன் கூறியதாவது:

இந்த மாநாட்டின் முக்கிய நோக்கம் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மக்கள் சிந்தனையில் **கலை**ஞர் காப்பீடு உதயமாகி பின்னர் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டமாக பரிணமித்து மக்களின் மருத்துவ பிணிப்போக்கும் திட்டமாக விளங்கி முதலமைச்சர் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம் ஆகும். மருத்துவமனைகளுக்கு நிகராக அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் அரசு மரு**த்து**வமனைகள் திட்டத்தை 15 ஆண்டுகாலமாக மிகச் சிறப்பாக செயல்படுத்தி வருகின்றது.

இந்நிலையில் அரசாணை எண் ன்படி காப்பீடு திட்டத்தில் திட்டத்தின்

பணிபுரியும் தற்காலிக பணியாளருக்கு திருத்திய நிர்ணயிக்கப்பட்டுள்ள ஊதியம் நமக்குபேர் அதிர்ச்சியை முதலமைச்சரின் அளிக்கிறது. விரிவான மருத்துவ காப்பீடு திட்ட பணியாளர்களின் ஊதிய குறைப்புக்கு வழிவகுக்கும் அரசாணை 219 ரத்து செய்ய வேண்டும். 10 ஆண்டுகளுக்கும் தொகுப்பு ஊதியத்தில் பணிபுரிந்து வரும் பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கப்பட வேண்டும். தேசிய சுகாதார டிக் டாக் பண்ணி ஆளாளுக்கு வழங்கப்படும் விடுப்புகள் EPF,ESI மகப்பேறு விடுப்பு உள்ளிட்ட சலுகைகள் வழங்க வேண்டும்.முதலமைச்சரின் மருத்துவ திட்டத்தில் பணிபுரியும் பணியாளர்களை தமிழ்நாடு சுகாதார பணியாளர்களாக

வரையறுக்கப்பட வேண்டும். முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு பணிபுரிந்து திட்டத்தில் வரும் ஹவுஸ் கீப்பர்களுக்கு மாற்றுப் வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஏல விற்பனை

அடகு மீட்கப்படாத தங்க நகைகள் Kilpauk Saswatha Nidhi Ltd, No.82, New Avadi Road, Kilpauk,

Chennai-10ស់ 18.08.2023 காலை 10 மணிக்கு ஏலத்தில் விற்கப்படும். **பாலாஜி** & **கோ,** சென்னை–1, போன்:

Bharadheeswarar Colony, Choolaimedu, Chennai-600 094 ...PETITIONER/PLAINTIFF

Projects, Represented by its Proprietor Mr. Ganesh, Sipcot Industrial Complex; Residing at No.13/8A; United India Nagar,

Chennai-600 023. ...RESPONDENTS/ 1.M/s. Pioneer Engineering

Vijayanagaram, Kancheepuram,

the Bar Council with in ten days Bharathkumar S

After 10 days of the publication of this notice and within three months there after. I, Bala Sooreya.B.K., S/o.Krishna Murthy.B, aged 22 years, permanently residing at Plot No.28, Vatchala Garden, Adhanur, Madambakkam, Sriperumbudur, Kancheepuram, Tamilnadu–603202. intend having my enrolment as an Advocate moved before the Bar Council of Tamilnadu. Bar Council of Tamilnadu, Bar Council building, high court campus, Chennai-600104.

Those who have any valid objections may notify the same to the Bar Council with in ten days. Bala Sooreya.B.K.

கனம் மூன்றாவது மாவட்ட அமர்வு நீதிமன்றம், கள்ளக்குறிச்சி. M.C.O.P.No:478/2022.

க/பெ.பிச்சமுக்கு. ரோடு மாமாநந்தல் கிராமம், சிறுவங்கூர் அஞ்சல், கள்ளக்குறிச்சி வட்டம் & மாவட்டம்.

அசோக்குமார், த/பெ.சீனிவாசன், நெ:28/26,சத்தல்வார் தெரு, முகப்பேர்,சென்னை60003

முகப்போ, சென்னை600037...
... 2ம் எதிர்மனுதாரர்
அறிவிப்பு
மேற்படி நெம்பரில் 1ம் மனுதாரர்,
2ம் எதிர்மனுதாரர் ஆகிய உங்கள் மீது விபத்து நஷ்ட ஈடு கேட்டு மேற்படி நீதிமன்றத்தில் வழக்கு

__________ தாங்கள் பாய்தா போடப்பட்

S.இராமச்சந்கிரன். M.A.. B.L.

ஏல அறிவிப்பு After 10 days of the publication of this notice and within three months there after. I, S.Gopala A. ஜெகதீஷ், நெ.161, பாலகிருஷ்ணா ரோடு, மயிலாப்பூர், சென்னை–4 என்ற விலாசத்தில் Krishnan, S/o.S.Sampath, aged 23 years, permanently residing a No.10, Narayanapalayam Street உள்ள அடகு கடையில் 17.11.2020 (முதல் 22.03.2022 வரை மீட்கப்படா<u>த</u> Kanchipuram, Tamilnadu-631502 intend having my enrolment as an Advocate moved before the Bar பொன் அல்லாத பொருட்கள் நாள் 28.08.2023 அன்று காலை 10 மணிக்கு மேல் எண்.40, சச்சிதானந்தம் தெரு, Council of Tamilnadu, Bar Council building, high court campus, Chennai-600 104. குயப்பேட்டை, ெ என்ற விலாசத்தில் Those who have any valid objections may notify the same to the Bar Council with in ten days. மெஸர்ஸ் தான்கரியா ஆக்ஷினீர்ஸ் கம்பெனியரால் பெரம்பூர், புரசைவாக்கம் தாசில்தார் (அ) துணை தாசில்தார் முன்னிலையில், S.Gopala Krishnan

> பவரிபாய், நெ.19, ரோடு, கலைமகள் நகர், லஷ்மிபுரம், கொளத்தூர், சென்னை–99 என்ற விலாச்த்தில் உள்ள அடகு கடையில் 13.01.2021 ഗ്രളർ 16.06.2022 ഖതു அடகு வைத்து மீட்கப்படாத பொன் 30.08.2023 அன்று காலை 10 மணிக்கு மேல் எண்.40, சச்சிதானந்தம் தெரு குயப்பேட்டை, வென்ற விலாசத்தில் மெஸர்ஸ் கான்கரியா ஆக்ஷினீர்ஸ் ஏல கம்பெனியரால் பெரம்பூர், புரசைவாக்கம் தாசில்தார் (அ) துணை தாசில்தார் முன்னிலையில், பகிரங்கமாக ஏலம் போடப்படும்.

பகிரங்கமாக ஏலம் போடப்படும்.

***** B.பிரேம் சந்த் ஜெயின், கே.கே.நெடுஞ்சாலை, எம்.ஜி.ஆர். நகர், சென்னை–78 என்ற விலாசத்தில் உள்ள அடகு கடையில் 04.01.2021 (ഗുട്ടർ 26.03.2022 ചത്യ அடகு வைத்து மீட்கப்படாத பொன், பொன் அல்லாத பொருட்கள் நாள் 30.08.2023 அன்று காலை 11 மணிக்கு மேல் எண்.40, சச்சிதானந்தம் தெரு குயப்பேட்டை, வென்ற விலாசத்தில் மெஸர்ஸ் தான்கரியா ஆக்ஷினீர்ஸ் கம்பெனியரால் பெரம்பூர், புரசைவாக்கம் தாசில்தார் (அ) துணை தாசில்தார் முன்னிலையில், பகிரங்கமாக ஏலம் போடப்படும்.

B.தயா லால், நெ.1, குறுக்கு தெரு, 3வது அவிய்னூ, அசோக். நகர், சென்னை–83 என்ற அட்டாகத்தில் உள்ள அடகு கடையில் 17.12.2021 முதல் 20.06.2022 வரை அடகு வைத்து மீட்கப்படாத பொன், பொன் அல்லாத பொருட்கள் நாள் 30.08.2023 அன்று மதியம் 1 மணிக்கு மேல் **எண்**.40, சச்சிதானந்தம் தெரு, குயப்பேட்டை, வென்ற விலாசத்தில் மெஸர்ஸ் கான்கரியா ஆக்ஷினீர்ஸ் ஏல கம்பெனியரால் பெரம்பூர், புரசைவாக்கம் தாசில்தார் (அ) துணை தாசில்தார் முன்னிலையில், துணை தாசில்தார் முன்னிலையில், பகிரங்கமாக ஏலம் போடப்படும்.

***** இந்தர்மல் ஜெயின், 102/6, எல்.பி.ரோடு, எல்.பி.ரோடு, அடையார், சென்னை–20 என்ற விலாசத்தில் உள்ள அடகு கடையில் 10.01.2021 முதல் 27.03.2022 வரை மீட்கப்படாத பொன் அல்லாத பொருட்கள் நாள் 30.08.2023 அன்று மதியம் 2 மணிக்கு மேல் எண்.40, சச்சிதானந்தம் தெரு குயப்பேட்டை, வென்ற விலாசத்தில் மெஸர்ஸ் கான்கரியா ஆக்ஷினீர்ஸ் கம்பெனியரால் பெரம்பூர் புரசைவாக்கம் தாசில்தார் (அ) துணை தாசில்தார் முன்னிலையில்,

பகிரங்கமாக ஏலம் போடப்படும். ஜெகதாம்பாள் பான் புரோக்கர், 50/1, 34வது தெரு, ஜி.கே.எம். காலனி, சென்னை–82 என்ற விலாசத்தில் உள்ள அடகு கடையில் 20.11.2021 (ഥ്രക്ക് 29.05.2022 ഖത്വ அடகு வைத்து மீட்கப்படாத பொன், பொன் அல்லாத பொருட்கள் நாள் 30.08.2023 அன்று மாலை 3 மணிக்கு மேல் எண்.40, சச்சிதானந்தம் தெரு, குயப்பேட்டை, ெ என்ற விலாசத்தில் மெஸர்ஸ் கான்கரியா ஆக்ஷினீர்ஸ் ஏல கம்பெனியரால் பெரம்பூர், புரசைவாக்கம் தாசில்தார் துணை தாசில்தார் முன்னின

***** நிர்மல் குமார், மம்மன் கோயில் சேனியம்மன் தண்டையார்பேட், என்ற விலாசத்தில் உள்ள 03.07.2021 முதல் 30.06.2022 ഖന്റെ அடகு வைத்து 30.06.2022 மீட்கப்படாத பொளு, பொருட்கள் 31.08.2023 அன்று மதியம் 1 மணிக்கு மேல் எண்.40, சச்சிதானந்தம் தெரு குயப்பேட்டை, _______ விலாசத்தில் என்ற விலாசத்தில் ஏலதாரர் மெஸர்ஸ் கான்கரியா ஆக்ஷினீர்ஸ் ஏல கம்பெனியரால் புரசைவாக்கம் தாசில்தார் (அ)

அம்பிகா, AP1524, வெஸ்ட் குறுக்கு தெரு, எம்.கே.பி நகர், சென்னை–39 என் விலாசத்தில் உள்ள அடகு கடையில் 02.01.2021 முதல் 23.12.2021 வரை அடகு வைத்து மீட்கப்படாத பொன், பொன் அல்லாத பொருட்கள் நாள் 31.08.2023 அன்று மதியம் 2 மணிக்கு மேல் எண்.40, சச்சிதானந்தம் தெரு, குயப்பேட்டை, சென்னை–12, என்ற விலாசத்தில் ஏலதாரர் மெஸர்ஸ் தான்கரியா ஆக்ஷினீர்ஸ் ் பெரம்பூர், ஏல் கம்பென்யறால் பெற்பதூர், புரசைவாக்கம் தாசில்தார் (அ) துணை தாசில்தார் முன்னிலையில், பகிரங்கமாக ஏலம் போடப்படும்.

ைத்து மீட்கப்படாத எல கம்பெனியாால் தமை கம்பிகள்குற்கு புரசைவர்க்கம் தாசில்தார் (அ) துணை தாசில்தார் முன்னிலையில், பகிரங்கமாக ஏலம் போடப்படும்.

எம்.ஆர்.டி. பான் புரோக்கர், நெ.57, வடிவேலு மெயின் தெரு, பெரம்பூர், சென்னை–11 என்ற விலாசத்தில் உள்ள அடகு கடையில் 15.09.2021 முதல் 25.04.2022 ചന്വെ அடகு வைத்து மீட்கப்படாத பொன், பொன் அல்லாத பொருட்கள் நாள் 31.08.2023 அன்று மதியம் 3 மணிக்கு மேல் எண்.40, சச்சிதானந்தம் தெரு, குயப்பேட்டை, செ என்ற விலாசத்தில் என்ற விலாசத்தில் ஏலதாரர் மெஸர்ஸ் கான்கரியா ஆக்ஷினீர்ஸ்

B. ஜீகுராஜ் சௌத்ரி, 52/32, திரு.வி.க. நகர், 2வது தெரு, புளியந்தோப்பு, சென்னை—12 என்ற விலாசத்தில் உள்ள அடகு கடையில்

பெயர் மாற்றம்

Vernica Emerson **பிறந்த தேதி**: 27.01.2019 Alex, சுவாமிநாதன் நெ.898/4, மெயின் நகர் 3வது கொட்டிவாக்கம், சென்னை 600041 என்ற முகவரியில் வசிக்கும் எனது மகள் இனி GivenName: **HINA VERNICA** Sur Name: EMERSON என்று அழைக்கப்படுகிறார்.

Stefi Merin (Mother)

பெயர் மாற்றம்

Saravana Peroumal Nagarajan Gangaram, பிறந்த 26.09.1970, (பிறந்ச இடம்: பெங்களூர், கர்நாடகா) ் ரோடு நெ.14, 3வதுமெயின் றோதி நகர், அன்னனூர், ஆவடி தென்னை–600062, என்ற முகவரியில் வசிக்கும் நான்இனி Shanthi Hari Gangaram ான்று அழைக்கப்படுகிறேன்.

Saravana Peroumal

பொது அறிவிப்பு அசல் சொத்து ஆவணம் தொலைந்தது தொடர்பாக

சென்னன-600099, கொளத்தும், லட்கமியும், பெருயாள் கோவில் தெரு, எண். 67/23-ல் வசிக்கும் N.கோமள், குமெ. நூராயணன் (ஆதார் எண்.901202444465) ஆகிய நான் இதன் மூலம் பொதுமக்களுக்கு ஆரிவிப்பது என்னவெனில், சென்னை, செம்பியம் சார்பதிவாளர் அதுவலகத்தில் 14.12.1953–ல் எனது பாட்டி திருமதி வள்ளியம்மாள் பெயரில் பதியப்பட்ட ஆவண எண். 3894/53 என்ற எண் கொண்ட அசல் செந்து பத்திரமானது என் வசமிருந்தபோது தொண்டிந்துவிட்டது. பாரேனும் சொத்து ஆவணத்தை கண்டுபிடித்தாலோ அல்லது கைந்திருந்தாலோ கீழ்காணும் எனது முகலரியில் அல்லது எனது செல்பேசிக்கு தொடர்பு கொள்ளவும், N.கோமனா. க/பெ. நாராயணன்

எண்.67/23, பெருமாள் கோவில் தெரு,லட்சுமிபுரம், கொளத்தூர், சென்னை-600099, செல் போன்: 96001 14594

KVB Karur Vvsva Bank

பெரம்பூர் கிளை: எண்.126 ராகவன் தெரு, பெரம்பூர், சென்னை-600011 Ph: 044-2558 6878 / 89396 31871

தங்க நகைகள் ஏல அறிவிப்பு nங்கள் வங்கியில் கடன் பெற்றுள்ள கீழ்க்கண்ட நபர்கள், தவணை கடந்து நெடு நாடகக ஆகியும் கடன் தொகையை செலுத்தி நகைகளை திரும்பப் பெற்றுக் கொள்ளவில்லை நீநாட்டீஸ் பதிவு அஞ்சல் மூலம் அனுப்பியும் நகைகளை மீட்கவில்லை. எனவே **வி**ழ்

நோட்டீஸ் பதிவு அஞ்சல் முலம் அனுப்பியும் நகைகளை திரும்பப் பெற்றுக் கொள்ளவில்லை. எனவே இந்த வீளம்பரம் கண்டவுடன் அசல் வட்டியுடன் இதர செலவுகளையும் சேர்த்து வருகிற 31,08,2023 அன்று நண்டகல் 12.00 மணிக்குள் வங்கியில் செலுத்தி நகைகளை திரும்பப் பெற்றுக்கொள்ள வேண்டும் தவறினான் கடலுக்கு சடாக வைக்கப்பட்டுள்ள நகைகளை கடன் பெற்றுவிருக்கொள்ள வேண்டும் தவறினான் கடலுக்கு சடாக வைக்கப்பட்டுள்ள நகைகளை கடன் பெற்றுவர்களின் செலவிலேயே 31,08,2023 அன்று மாலை 3,00 மணியளவில் எங்கள் வங்கி அலுவலகத்தில் வைத்து கிளை மேலானர் அவர்களால் பொதுமக்கள் முன்னிலையில் படிறுவருக்கு முன்னிலையில் படிறுக்கு வைத்து கிளை மேலானர் அவர்களால் பொதுமக்கள் முன்னிலையில் படிறுக்கு மற்கு அறிவிப்பு ஏதுமின்றி வேறு தேதியில் ஏலம் விடப்படும் என்று இதன் வாயிலாக அறிவிக்கப்படுகிறது. இந்த நடவடிக்கைகளை மாற்றவேரு, ஒத்திப் போட்வோ கணை மேலாளருக்கு மும் அதிகாரம் உண்டு என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். வாடிக்கையாளர்கள் இறந்து போப் இருப்பாரானால் ஏலம் சம்பந்தப்பட்ட விதிமுறை நிபந்தனைகள் யாவும் அந்திவ வாயுக்கையாளர்களின் வாரிகதாரர்களுக்கும் பொருந்தும். ஏல் நிபந்தனைகளை வங்கியின் அறிவிப்பு பலகையில் காணலாம்.

அறிவிப்பு பலகையில் காணலாம்.						
வ.எண்	பாக்கெட் எண்	கடன் பெற்றவர்	நகை எடை கிராமில்			
1.	R 2051	ஸ்ருதி	28			
2.	R 1982	கீதா	14			
தேதி : 1 இடம் : 0	14.08.2023 சென்னை	கருர்	களை மேலாளர் வைஸ்யா பேங்க் லிமிடெ			

ரவி குமார் டிஸ்டிரில்லரிஸ் லிமிடெட்

CIN:L51909PY1993PLC008493 பதிவு அலுவலகம்: C-9, C-10 இன்டஸ்டிரியல் எஸ்டேட், 2வது மெயின் ரோடு, தட்டாஞ்சாவடி, புதுச்சேரி-605009. போன்: 0413-2244007, 2248888, 2248887 E-mail: cs@ravikumardistilleries.com Web site : www.ravikumardistilleries.com 30.06.2023 அன்றுடன் முழந்த காலாண்டுக்கான தணிக்கை செய்யப்படாத நிதிநிலை முழவுகள் பற்றிய அறிவிப்பு

30.06.2023 31.03.2023 30.06.2022 31.03.202 செயல்பாடுகளில் இருந்து நிகர விற்பனை / வருமானம் 1785.86 2,148.18 7,621.9 நடப்பு காலத்துக்கான நிகர லாபம் / நஷ்டம் (வரிக்கு முந்தைய, விலக்கு பெற்ற ரகங்கள் மற்றும் / அல்லது சிறப்பு ரகங்கள்) (228.54) வரிக்கு பின் நிகர லாபம் விலக்கு பெற்ற ரகங்கள் (46.69 (218.29) 39.39 வரிக்க பின் மொத்த விரிவான வருவாய் (46.69 (218.29) 39.39 (217.7) (தொடர்ச்சியான மற்றும் நிறுத்தப்பட்ட செயல்பாடுகளுக்கானது)



நா. விஜயராஜ் நாடார் கோற்றம்: 16.04.1966 மறைவு: 14.8.2017

உழைப்பும் கொண்டு வாழ்வில் உயர்ந்த உங்கள் நினைவில் வாழும்: குடும்பத்தினர்

நெ. 5, சிவசைலம் தெரு, (பெரியார் ரோடு அருகில்) தி.நகர் (வடக்கு), சென்னை-17.

> 6வது தளம், கூடுதல் <mark>அலுவல</mark>க கட்டிடம், சாஸ்திரி பவன், ஹாடோஸ் சாலை, சென்னை – 800 008 0.A.No. 195 0F 2023

ஸ்டொலிங் சாலை கிளை, 14/1, அவென்யு சாலை, நங்கம்பாக்கம், சென்னை — 900 034 தலைமை மேலாளின் பிரதிநிதி

M/s பயனியர் லெடர் டெக்ஸ் பிரைவேட் லிமிடெட்

அதன் சார்பில் இயக்குனர்கள். எண். 9. சீனிவாச பிள்ளை தெரு. எழும்பூர். சென்னையும் மும CIN: U513111N2006P1C060080

திகு, அப்துல் எர்ம் அப்துல் முத்தலிர், S/o, அப்துல் முத்தலிப், என்.எச்-17, நிது TNH3, சிப்காட் ரானிப்பேட்டை தொழிற்பேட்டை ாணிப்பேட்டை

கி**ரு. ஹாரிஸ் அகமது முகமது பாருக், \$**;் முகமது பாருக், வபது: 22, கண்.எச், 14, நியூ ⊤NH3, சிப்காட்ராணிப்பேர் டைதொழற்போ' கூ

ராணிப்பேட்டை – 892 409 தி**ஞ.ஷபி அகமது,** S/O. A. அப்துல் முத்தலிப், உயது: 47, எண்.எச்ட≀4, நியூ NH3. சிப்காட் ரானிப்பேட்டை தொழீந்பேட்டை

ாணிப்பேட்டை – 992,409 . **எம்.ரெஜினா பேகம், W**70 முகமது நாசர், வயது: 555 ,

என்ர. 27, பிக, விவேசானந்தா நகர். அறந்தாங்கி சாலை,

ணை. (7 , பாரு வ மைப்பாணமுறை நமை. அந்நதுகைகள் 7 , பாரு பட்டுக்கோட்டை, பிங்கிகோடு: 814862 திகு. முக்கது நாசர், \$10. அப்துல் முத்தவிப். எண். 47 , பி.சு. வீ வேகாளந்தா நகர். அறந்தாங்கி சாலை.

ப் டுக்கோ∴ை, பின்கோடு: 6:460

சிக்கராஜபுரம். வாலாஜா. வேலூர் மூக்கட ஷர்மினா பேகம், வயது: 23,

என்ர. ஜ, 120வது தெரு, பி செக்டர், சிவசக்தி நகர், அன்னனுர்,

எம்.ஏ. பரீரா பேசும், 2/0 வேடிக் இப்ராஹிம், வயது: 50

ா. தல்னிச் சமீனா, D70 முகமது அழுப், வயது: 36 என்ர.cs/150பி, தமிழ்நாடு வீட்டுவ**சதி** காரியம்,

சிக்கராஜபுரம், வாலாஜா, வேலூர் 832815 11. மஜிதா பேசும் முகமது பாருக், W.O. முகமது பாருக், வயது: 52, வக் 98, நியூ TNHB, சிப்காட் ரணிப்பேட்டை

i**z. கிகும்கி, ஆபானா யாஸ்மின், W**/o டைகல் சம்சுல் முகா, வயது: 32 கப்ரமனியபுரம். பாளையங்கோட்டை, திருநெல்வேலி, பின்கோடு: 827 002 4, 5 மற்றும் 7 <mark>முதல் 12 வரையிலான பிரதிவாதிகள் ஆஜராவதற்கான அறிவிப்பு</mark>

4, 5 மற்றும் 7 முதல் 12 வண்ணியலான பிறுவிறுகள் ஆஜ்ரால் தற்கள் அற்றவைப்பிருவிறுகளிடம் சூந்கு சூ. 52,475.7% ப. 7 சொக்கலை மீட்டெடுப்பதர்காக வின்னைப்பிறிருவிறுக்கார் வங்கியால் இந்த 2.4 தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்பதை கூனத்தில் கொள்ளவும். நோர் வங்கியால் இந்த 2.4 தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்பதால், 4,5 மற்றும் 7 முதல் 12 வரையின் பிருகிவாதிகள் 29,002,2019 இறி நேரில் ஆஜராவதற்கான அறிவிற்கைய பத்திரிக்கையில் கெளியிடுமாறு மான்பும் கு தீர்ப்பாயம் உத்தருவிட்டது. என்கே 25,002,002 அன்று சாலை 11,000 மணிக்கு தாங்கள் நேரிலோ அல்லது அங்கீக "க்கப்பட்ட வழக்கறிஞ் " மூலமாக இ"ப்பாயத்தின் முன் ஆஜாருமாற இந்தோருமாற்கள் இதுவரத்கள் கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். தவறுல் படகத்தின் நீங்கள் இல்லா.வவேயே

> எஸ்.வைத்தியநாதல் வின்னைப்பதாரருக்கான ஆலோசகர்

விண்ணப்பதாரர்

M. VIJAY ANAND
ADDI.STANDING COUNSEL FOR RAILWAYS

மகத்தான வருவது தனியார் மருத்துவமனைகள்

CHANGE OF NAME பெயர் மாற்றம் Ashish Chandak Madan Nilofhar W/o, R.Abdul Chandak, Khalique, Date of Birth Madan Chandak ak, பாறந்த 983, AL216, சித் மெயின் ரோடு, 17.06.1968 (Native District 07.10.1983 Trichy) Residing at New 25, அண்ணா 600040 S2 flat, Muthu Amman kovil,

மேன்மைமிகு திண்டிவனம் மோட்டார்

ஜீவா (எ) ஜீவானந்தம் த/பெ. நடராஜன் ஆசாரி தெரு, காட்டுச்சிவிரி கிராமம், திண்டிவனம் வட்டம். ...மனுதாரர்

நெ. 116, பாரக்கா ரோடு, நம்மாழ்வார்பேட்ட<u>ை</u> அண்ணா நகர் கிழக்கு, சென்னை40 . 1ம் எதிர்மனுதாரர்

விபக்கில் தங்களிடம் வைக்கப்பட்டுள்ளது. காங்கள் அதிகாரம் ஆட்சேப கொள்ள வேண்டியது.

O.S.No. 2628 / 2019 M/s Axis Bank I td Rep by Manager Credit Card Division, No.82, Aalim Centre, Ground Floor, Dr.Radhakrishnan Salai,

Mr Daniel Mark Martin Mariamman Koil Street. Essa Pal.avaram,

Kancheepuram, Chennai-600043

Counsel for Decree Holder. Mr Daniel Mark Martin Mariamman Koil Street.

விழுப்புரம் வட்டம், முண்டியம்பாக்கம் & அஞ்சல், திரு.வி.க.வீதி, நெ.2/80ல் ... மனுதாரர்/வாதி/DH .. லாஸ்பேட்டை

TAKE NOTICE to appear before the Hon'ble XIAssistant

which the matter will be decided in your absence.

மேன்மைமிகு திண்டிவனம் முதன்மை சார்பு நீதிமன்ற நீதிபதி

ாதிர் எதிர் வானூர் வட்டம், திருச்சிற்றம்பலம் கூட்ரோடு, ஜெயகணேஷ் நகர், சேதராப்பட்டு ரோட்டில் வசிக்கும் சுப்ரமணி கவுண்டர் குமாரர்கள் சண்முகசுந்தரம்1, சஞ்சய்காந்தி:

இந்த நெம்பர் வாதி, பிரதிவாதிகளாகிய தங்கள் மீது தாவா சொத்தை பொறுத்து கிரையத்தை பூர்த்தி செய்து கொடுக்க வழக்கு தாக்கல் செய்து, மேற்படி வழக்கில் தங்களுக்கு நீதிமன்றத்தின் மூலம் நோட்டீஸ் சார்வாகும் பொருட்டு பலமுறை படி கட்டப்பட்டது. தங்களுக்கு நோட்டிஸ் சார்வாகத்தால் சொட்டிய் துவ்களுறை சந்நிட்டிர் வெற்றது விற்றத்தில் பொருட்டு இந்த அறிவிப்பு கொடுக்கப்படுகிறது. மேற்படி வழக்கில் பிரதிவாதிகளாகிய தாங்கள் ஆஜராகி ஆட்சேபனை தாக்கல் செய்ய வருகின்ற 22.08.2023 _ அன்று வாய்தா வைக்கப்பட்டுள்ளது. துல்று பாய்தா வைவைப்பட்டுள்ளது. மேற்படி தேதியன்று தாங்கள் சமூகம் நீதிமன்றத்தில் தாங்கள் நேரிலோ அல்லது வழக்கறிஞர் மூலமாகவோ காலை 10.00 மணிக்கு ஆஜராகி ஆட்சேபனை தெரிவிக்கவேண்டியது.

> J.பெலிக்ஸ் மகிழன் M.L. வழக்கறிஞர், திண்டிவனம்.

Jan பிறந்த குறி சித்ரகூட் சார் முகவரியில் வசிக்கும் நான் இனி ASHISH CHANDAK என்று Ashish Chandak Madan Mohan Chandak வாகன விபத்து இழப்பீட்டு கோருரிமை தீர்ப்பாயம் அவர்கள் சமூகம்

ர்ப்பாயம் அவர்கள் சமூகம் MCOP. No. 290/2023

எதிர்

... 1ம் எதிர்மனுதாரருக்கு தெரிவிக்கும் அறிவிப்பு மேற்படி இந்த வழக்கின் மனுதாரர், 1ம் எதிர்மனுதாரரான தங்களுக்கு 30.05.2016 அன்று ஏற்பட்ட சாலை கொடுங்காயங்கள் அடைந்ததற்காக 1ம் எதிர்மனுதாரர் தேட்டு மனு தாக்கல் செய்து அதில் தங்களின் வருகைக்காகவும், ஆட்சேபனைக்காகவும் வருகின்ற 12.09.2023ம் தேதியன்று வாய்தா மனுவில் தங்களுக்கு ஆட்சேபணை இருந்தால் மேற்படி தேதியன்று காலை 10.00 மணிக்கு சமூகம் நீதிமன்றத்தில் நேரிடையாகவோ பெற்ற தங்களான அது அரு. வழக்கறிஞர் மூலமாகவோ ஆஜராகி அட்சேபனையை தெரிவித்துக் <u>தவறு</u>ம்

H.சரவணன் B.A., B.L.,

BEFORE THE XI ASST CITY

Mylapore, Chennai-600 004 ...Petitioner/Defendant

...Resdpondent/Plaintiff

Take notice that the above Interim Application has been filed against you. The Hon'ble XI Assistant City Civil Judge, Chennai was pleased to order

City Civil Judge, Chennai on 29.08.2023 at 10.30 a.m. and state your objection, if any failing

அவர்கள் சமூகம் O.S. No. 25/2021 திண்டினம் வட்டம், இறையானூர் ராமம், பாண்டி ரோடு, அம்மா நகர், கவுண்டர் குமாரர் ஜெயகுமார்

...பிரகிவாகிகள் ..._.,த. __ பிரதிவாதிகள் அறிவதாவது

தவறும் பட்சத்தில் தங்களுக்கு எதிராக ஒருதலைபட்சமாக தீர்ப்பு பகரப்படும்

XXIIIrd ADDL. JUDGE IN THE COURT OF CITY CIVIL COURT AT MADRAS I.A.NO.4 OF 2023 O.S.NO.2766 OF 2023 Mrs.Thara, W/o late N.Sampath, Door No.38/139

1.M/s. Pioneer Engineering having its office at S-41 and 42; Phase -3; 2.Ganesh, S/o.Natarajan,

2nd Main Road, Avanavaram

Projects, Represented by its Proprietor Mr Ganesh S/o late A.Natarajan, having its office at S-41 and 42: Phase -3; Sipcot Industrial Complex: Ranipet. 2. Ganesh, S/o Natarajan, Residing at No.13/8A: 2nd Main Road, Ayanavaram, Chennai-600 023

Please take notice that in the above matter I have filed a suit an application for attachment of Moveable's before judgement as against you, and in this, this Hon'ble court was pleased to order for publication in one issue of Makkal Kural and notice returnable by 01/09/2023 and you please be present on the said date without fail on 01/09/2023 either through your pleader or in person for answering the claim or otherwise the matter will be decided in your absence. This is

for your information .
A.M.KRISHNA MOORTHY K.SUNDARAVALLI.

Advocates XXIIIrd ADDL. JUDGE IN THE COURT OF CITY CIVIL COURT AT MADRAS O.S.NO. 2766 OF 2023

Door No 38/139: Bharadheeswarar Colony, Choolaimedu Chennai-600 094PLAINTIFF.

1.M/s.Pioneer Engineering Projects, Represented by its Proprietor Mr. Ganesh S/o late A.Natarajan, having its office at S-41 and 42; Phase -3; Sipcot Industrial Complex; Ranipet.

S/o Natarajan, Residing at No. I3/8A; United India Nagar, 2nd Main Road, Avanavaram. Chennai-600 023DEFENDANTS.

1.M/s.Pioneer Engineering

Projects, Represented by its Proprietor Mr.Ganesh, S/o late A.Natarajan, having its office at S-41 and 42; Phase -3; Sipcot Industrial Complex; Ranipet. 2.Ganesh, S/o.Natarajan, Residing at No.13/8A: 2nd Main Road, Avanavaram. Chennai-600 023 Please take notice that in the

above matter I have filed a suit for recovery of money against you, and in this, this Hon'ble court was pleased to order for publication in one issue of Makkal Kural and notice returnable by 01/09/2023 and you please be fail on 01/09/2023 either through your pleader or in person for answering the claim or otherwise the matter will be decided in your absence. This is for your information. A.M.KRISHNA MOORTHY K.SUNDARAVALLI.

Advocates

building, high court campus, Chennai-600 104. Those who have any valid objections may notify the same to

Rishikesh Apartments, GN Chetty Road, T.Nagar, Chennai–600 017 intend having my enrolment as ar Advocate moved before the Ba

the Bar Council with in ten days. Medayakkam

Bar Council building, high court campus, Chennai-600 104. Those who have any valid objections may notify the same to

After 10 days of the publication of this notice and within three months there after. I, Sobiya R, D/o.Rajendhiran S, aged 24 years, permanently residing at Flat No.151A, Ground Floor, Shree Akshaya, Homes Senthil Shree Akshaya Homes, Senthil Rail Nagar, 5th Cross Street, Urappakkam, Chennai–603210. intend having my enrolment as an Advocate moved before the Bar Council of Tamilnadu, Bar Council

objections may notify the same to the Bar Council with in ten days.

...படம். ...1ம் மனுதாரர் /எதிர்/

மேற்படி நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு 24/08/2023 அன்று தாங்கள் ஆஜராக வாய்தா போடப்பட் டுள்ளது. தங்களுக்கு ஏதேலும் ஆட்சேபனைகள் இருப்பின் மேற்படி நீதிமன்றத்தில் மேற்படி தேதியில் காலை 10:30 மணியளவில் நேரினே அல்லது தங்கள் 24/08/2023 காலை 10:30 மணியாவில நேரிலோ அல்லது தங்கள் வழக்கரிஞர் மூலமாகவோ ஆஜராகி தெரிவிக்கலாம்.தவறும் பட்சத்தில் தங்கள் மீது மேற்படி வழக்கு தாகன். மது ஒருதலைபட்சமாக என்பதை அறியவும். . தீர்ப்பாகும்

துணை தாசில்தார் முன்னிலையில், பகிரங்கமாக ஏலம் போடப்படும்.

துணை தாசில்தார் முன்னிலையில், பகிரங்கமாக ஏலம் போடப்படும்.

குயப்பேட்டை, செ என்ற விலாசத்தில் ஏல கம்பெனியரால்

***** ஸ்ரீ கணேஷ், 62/596, டி.எச். ரோடு, பழைய வண்ணாரப்பேட், சென்னை—21 என்ற விலாசத்தில் உள்ள அடகு கடையில் 09.07.2021 உள்ள அடகு ஊட்டங்க பெர் முதல் 18.06.2022 வரை அடகு வைக்கா மீட்கப்படாத பொன், பொன் அல்லாத பொருட்கள் நாள் 31.08.2023 அன்று மதியம் 3 மணிக்கு மேல் எண்.40, சச்சிதானந்தம் தெரு, குயப்பேட்டை, சென்னை–12, குயப்பேட்டை, சென்னை–12, என்ற விலாசத்தில் ஏலதாரர் மெஸர்ஸ் கான்கரியா ஆக்ஷினீர்ஸ்

துலை கம்பெனியரால் பெரம்பூர், புரசைவாக்கம் தாசில்தார் (அ) துணை தாசில்தார் முன்னிலையில், பகிரங்கமாக ஏலம் போடப்படும். *****

01.12.2021 ഗ്രളർ 30.06.2022 ഖന്വെ அடகு வைத்து மீட்கப்படாத பொன், பொன் அல்லாத பொருட்கள் நாள் 30.08.2023 அன்று காலை 10 மணிக்கு மேல் எண்.40, சச்சிதானந்தம் தெரு, குயப்பேட்டை, சென்னை–12, குயப்பேட்டை, சென்னை–12, என்ற விலாசத்தில் ஏலதாரர் மெஸர்ஸ் கான்கரியா ஆக்ஷினீர்ஸ் ஏல கம்பெனியரால் பெரம்பூர், புரசைவாக்கம் தாசில்தார் (அ) துணை தாசில்தார் முன்னிலையில், பகிரங்கமாக ஏலம் போடப்படும்.



எங்கள் இதய தெய்வமே! உம் வழி நடந்திட எங்களுக்கு துணை நின்று, வழி நடத்துவீர்

N.R.N. Group

மாண்புமிகு கடன் மீட்பு தீர்ப்பாயம் – II சென்னை முன்பாக

ை முகைகார். கூற்று இருக்கு இருந்தாடு விடியும். தி**ரு.அமீறுல் முத்தலிப்,** 5/0. (முக்மது அழுப், என்க.32/150பி, தமிழ்நாடு வீட்டுவ**கு**தி காளியம்.

மாண்புகிகு தீர்ப்பாப்படிவதுக்கைத் தொடரும். ஆகஸ்ட் 13, 2023 அன்று சென்னையீல் தேதியிட்டது.

வாழ்வாதார முதல் நடைபெற்றது. இந்த மாநாட்டை மாநிலத் தலைவர் மணிவண்ணன் தொடங்கி வைத்தார். இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர்

பெயர் மாற்றம் நான், VIJI SATHEESH , க/பெ. Satheesh Kumar Balan.

பிறந்த தேதி: 22.02.1976 பிறந்த மாவட்டம்: கேவகோட்டை. പെടിവ്വി ന്:B-303 **ക്വ**ി*ല*്ട്. 4/56 காமாரண் சாலை. பத்மாவதி நகர், விருகம்பாக்கம் சென்னை, தமிழ்நாடு - 600092, இந்தியா. இனி முதற்கொண்டு **VIJI GANDHI**

என அமைக்கப்படுவேன். Affidavit Dated 08/07/2023 Sworn Before Notary G.Uma Thirumurugu.

VIJI SATHEESH பொது அறிவிப்பு வசிக்குபிடம் 216/2, சுரரான்சுர் சாசை சென்னை-12. தந்தை வேட் எம்.6'ஐ.வேலமுருக் வைவக்காகி தொருவ்வ திருவள்ளூர் மாவட்டம், திருத்தன் வட்டம், காஞ்சிபுரம் பதிவு மாவட்டம் திருவாலங்காடு: சார்பகிவக எல்லைக்குட்பட்ட காவேரிராஜ்ட்ரம் கிபாமக்கில் *ө*н)%еш — ынбы-250/: யில் 1 ஏக்கர் நிலம் உள்ளது. நூல் ஆகஸ்ட் 8 ஆர்ம் தேதியில் காலை கமார் 10:30 அளவில் பட்டாளக்கில அமைந்துள்ள நூடி இதராக்ஸ்பில் ெராக்ஸ் எடுக்க சென்**ரபோ**க மேலே குறிப்பிட்டுள்ள ஆவணத்தை நாகள் தக்பறகறிட்டேகள் அச்சுகளை வகர்ள 645 ക്യൻസ്റ്റ് 1995 ക്രീസ്യബ സെമ്ക (1 சார் டத் வோவர் பாரேணும் சார்மன

வருவாய் கோட்டாட்சியர், தாம்பரம் கோட்டம் வண்டலூர் வட்ட செங்கல்பட்டு மாவட்டம் மனுகாராகிய நான், செங்கல்பட்டு

ംഗിനേടർടിര

ு தாழமையுடன்

മാക്ക

ஒப்படை கருமாறு.

எம்.வி.பாலாஜி

கேட்டுக்கொள்கிறேன்

சென்னை–600 வண்டலூர் வட்டம், மண்ணிவாக்கம் சுவாமி விவேகானந்தர் நகர். கண்ணப்பர் 5வது தெரு, கதவ எண்.3/711B என்ற முகவரியில் கடந்த 03.10.2008 அன்று எனது மகன் செல்வன். D. திவாகர் என்பவர் பிறந்ததை நான் உரிய அலுவலகக்கில் பதிவு செய்ய தவறியதால், தற்போது மேற்படி பிறப்பை பகிவ செய்க கொள்ளுமாறு மனுதாரராகிய எனக்கு செய்குள்ள உக்காவிட காக்கல் மனுவின் பேரில் எவருக்கேனும் ஆட்சேபணை இருப்பின் தங்கள் ஆட்சேபணையை 15 நாட்களுக்குள் மேற்படி வருவாய் கோட்டாட்சியர்

வழக்கறிஞர் மூலமாகவோ ஆஜராகி தெரிவித்துக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்படுகிறது.

S. தர்மலிங்கம் மனுதாரர் மேன்மைமிகு திண்டிவனம் முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிமன்ற

கோர்ட்டார் அவர்கள் சமூகம்

I.A. No. 997/2021

அலுவலகத்தில் நேரிலோ அல்லது

O.S. No. 114/2012 திண்டிவனம் வட்டம், கிடங்கல்2, டாக்டா் அம்பேத்கா் தெரு, நெ. ஒல் வக்கும் வீரமுத்து மனைவி ் அது மகை … மனுதாரர் எதிர் கஸ்தூரிபாய்

சென்னை5, அனுமந்தபுரம், வீராபிள்ளை தெரு, நெ. 34ல் வசிக்கும் இறந்த பாலகிரி குமாரத்தி வனிதா (R20), சென்னை5, அனுமந்த புரம், வீராபிள்ளை தெரு, நெ. 34ல் வசிக்கும் இறந்த பாலகிரி குமாரர்கள் கலையரசன் (R22), வேலு (R23) ... 20,22,23 எதிர்மனுதாரர்கள் மனுதாரர் இறந்த 1ம் பிரதிவாதிக்கு வளிசு சேர்க்க மனு தாக்கல் செய்து மேற்படி மனுவில் 20,22,23 எதிர்மனுதாரர்களுக்கு நோட்டீஸ் ராகளுக்கு - ஆ...... 31.08.2023 அன்று ட்டுள்ளது. மேற்படி வியதி! 31.06.223 அல்று வைக்கப்பட்டுள்ளது. மேற்படி தேதியன்று சமூகம் கோர்ட்டில் தாலை 10.00 மணியளவில் தாங்கள் நேரிலோ அல்லது வழக்கறிஞர் மூலமோ ஆஜராகி ஆட்சேபனையை தெரிவித்துக் கொள்ள வேண்டியது.

த[்]வறினால் ஒருதலைபடசமான தண்டிலம் செய்யப்படும் என்பதை இதன்மூலம் V.லோகநாதன் M.A., B.L., மனுதாரரின் வழக்கறிஞர்,

IN THE HIGH COURT OF JUDICATURE AT MADRAS (Special Original Jurisdiction) W.P.No.34232 of 2004 Union of India Rep.By The General Manager Southern Railway, Moore Market Complex, Chennai 600 003.

Thiru.R.Dakshinamurthy, C/o.Thiru Bakthvatslu, T.u.Offical, 51, Muthamman Koil Strect, Chennai 600 023 To Thiru.R.Dakshinamurthy, C/o Thiru Bakthvatslu, T.u.Offical, 51, Muthamman Koil Street, Chennai 600 023.

Please take notice that my client, the Southern Railway represented by its General Manager has filed the above Writ Petition against you. You, Thiru.K.Dakshinamurthy, have been arrayed as a 2ⁿ Respondent in the above **WRIT PETITION**. Private notice ordered in the above Writ Petition addressed to you was returned. Theretore the Hon'ble High Court of Madras on 28.07.2023 directed me to effect substituted service by way of paper publication and posted the matter on 21.08.2023. Kindly effect your presence on the said date at 10.30 A.M before the I lon'ble High Court of Madras failing which the matter will be heard and decided in your absence.

Counsel for petitioner
Phone No:04425330483
Mob; 94442 41370 / 98416 31370

Street, Ayanavaram. Chennai-600023. Shall henceforth be known as NEELOFHAR Nilofhar வீடு மனை ஏல விற்பனை Thiruvika

Benefit Fund Nidhi Ltd, Classic Enclave 1s No.26, Injambakkam, அவர்களின் Chennai–77 Chennai-115 உத்தரவின்படி lyappanthangal Sri Parasnath Nagar Plot No. 80, Pl. Karthikeyan S.Premalatha சொந்தமான

அவர்களுக்கு

இடத்திலேயே

, னையும்

சென்னை—1, 9840281132

BEFORE THE DISTRICT

MUNSIF CUM JUDICIAL MAGISTRATE COURT

PALLAVARAM AT KILKATTALAI

E.P.No. 10 of 2022

R.C.O.P.No. 9 of 2018

Decree Holder

... Judgment Debtor

S/o T.Venkoba Rao

Chennai - 600070

Chennai - 600070

West, Chennai – 600040

G.Surender, S/o Ganesan

No.5, Cholan Street, Main Road

Devaraj Nagar, Anakaputhur,

G Surender, S/o Ganesan

Devarai Nagar, Anakaputhur,

Please take notice that

on11.09.2023 the above said

E.P.NO 10/2022 is coming up for

hearing before the District Munsif Cum judicial magistrate court pallavaram at kilkattalai your

objections if any on 11.09.2023

Therefore please be present

before the Honb'le Court on the above said 11.09.2023 at

10.30 am failing which further orders would be passed in your

மேன்மைமிகு திண்டிவனம் சப்

கோர்ட்டார் அவர்கள் சமூகம் E.A. No. 50/2022 in E.P. No.

Pondy O.S. No. 381/2004

வசிக்கும் பாஸ்கரன் மனைவி உமா

கிருஷ்ணா நகர், 12வது குறுக்கு தெருவில் வசிக்கும் முத்துகுமாரசாமி

(லேட்) குமாரா் ராஜேந்திரன் ...3ம் எதிா்மனுதாரா்/3ம் பிரதிவாதி/JD

அறிவிப்பு இந்த நெம்பரில் 28.04.2006ல்

ஏற்பட்ட டிகிரியை அனுசரித்து பிரதிவாதியின் சொத்தை ஏலத்திற்கு வந்த சமயத்தில் பிரதிவாதி இறந்து

அவருக்கு உங்களையும் வாரிசாக சோக்க மனு செய்து சமூகம்

கோர்ட்டில் ஆஜராக 28.08.2023ல் வாய்தா வைக்கப்பட்டுள்ளது. இதில்

உங்களுக்கு ஏதாவது ஆட்சேபனை இருந்தால் அன்று காலை 10.00 மணியளவில் நேரிலோ அல்லது

மூலமாகவோ

வக்கீல் மூலமா... ஆட்சேபனையை தெரிவித்துக் கொள்ள வேண்டியது. தவறினார் உங்களை எக்ஸ்பார்ட்டி செய்து மனுவை மேல் நடத்தப்படும்

என்பதை அறியவும். C.மனோகரன் B.Com., B.L.,

வழக்கறிஞர், திண்டிவனம்

சமூகம்

ா ஆஜராகி தெரிவித்துக்

...Petitione

Responden

19.08.2023 இடத்திலேல்ய 19.00.2021 காலை 11 மணிக்கு மேற்படி பெக் கிறுவன ஏலத்தில் நிதி நிறுவன ஏலத்தில் விற்கப்படும். **பாலாஜி** & **கோ** No.112/23 Five Star Apartments Padi Kuppam Road, Anna Nagar

பட்சத்தில் தங்களுக்கு எதிராக தீர்ப்பு பிறப்பிக்கப்படும் என்பதை மனுதாரரின் வழக்கறிஞர்,

CIVIL COURT AT CHENNAI I.A.No. 3 / 2019

No.32, 2nd Floor, Flat No.S1, Essa Pal.avaram, Kancheepuram, Chennai600043

notice to you in the above Interim Application on 19.08.2023 returnable by 29.08.2012

Dated at Chennai on this the 14th day August, 2023
N.Muthukumaran Counsel for Petitioner/ Defendant

நெ. 486சில் வசிக்கும் லட்சுமண

் என்பதை இதன்மூலம் கண்டிப்பாய் அறியவும்

2nd Floor An-Nihmath Manzil, Plot No.7, Mount Batten 2nd Street, Mettukuppam, Oggiam Thoraipakkam Shollinganallur District:Kancheepuram, Tamilnadu–600 097. Tamilnadu–600 097. in having my enrolment as Advocate moved before the Ba building, high court campus, Chennai-600104.

objections may notify the same to

ENROLMENT NOTICE

After 10 days of the publication

aged 37

of this notice and within three months there after. I, N.Kokila,

years, permanently residing at Old No.87/1, New No.10, Jones Lane, Saidapet, Chennai–600 015.

intend having my enrolment as an Advocate moved before the Bar Council of Tamilnadu, Bar Council

building, high court campus, Chennai-600 104. Those who have any valid

objections may notify the same to

After 10 days of the publication

this notice and within three months there after. I, A.Nandini

D/o.G.Anand, aged 22 years, permanently residing at No.9A, 1st Extension, Mahalakshmi

Nagar, Madipakkam Bharathiyar Salai, Chennai–600 091. intend

Council of Tamilnadu, Bar Counci building, high court campus, Chennai-600104. Those who have any valid

objections may notify the same to the Bar Council with in ten days. A.Nandini

After 10 days of the publication

there after I Riffath

of this notice and within three

Sulthana S, C/o.Sheik Peer, aged 22 years, permanently residing

my enrolment as a te moved before the Ba

D/o.V.Neelakandan,

the Bar Council with in ten days After 10 days of the publication of this notice and within three months there after. I, M.Madhan, S/o. Mohan, A. permanently residing at (Village), Irugattukottai (Post) Sriperumbudur Kancheepuram (District– 602117 intend having my enrolment as ar Advocate moved before the Ba

the Bar Council with in ten days After 10 days of the publication of this notice and within three months there after. I, N.Sivarajan, S/o. Sivagaminathan Nagarajan, aged 65 years, permanently residing at Flat No.24, 2nd Floor, 75,

Council of Tamilnadu, Bar Council building, high court campus, Chennai-600104. Those who have any valid objections may notify the same to

After 10 days of the publication of this notice and within three months there after. I, Bharathkumar S, S/o.R Selvaraj, aged 23 years, permanently residing at No.192, Thiruveethi Amman Koil Street, Tamilnadu-600 100, intend having my enrolment as an Advocate moved before the Bar Council of Tamilnadu,

building, high court campus, Chennai-600 104. Those who have any valid

வழக்கறிஞர், கள்ளக்குறிச்சி.